

Luk

Chapter 10

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1	Μετὰ	δὲ	ταῦτα,	ἀνέδειξεν	ὁ	Κύριος	καὶ	ἔτερον
	பின்பு	-இவைகளுக்கு	இவைகளை	நியமித்தார்	-	ஆண்டவர்	மேலும்	வேறு
	G3326	G1161	G3778	G0322	G3588	G2962	G2532	G2087
	ἐβδόμηκοντα	«δύο»,	καὶ	ἀπέστειλεν	αὐτοὺς	ἀνὰ	δύο	
	எழுபது	இரண்டு-பேரை	மற்றும்	அனுப்பினார்	அவர்களை	ஒவ்வொரு	இரண்டு	
	G1440	G1417	G2532	G0649	G0846	G0303	G1417	
	«δύο»	παρὸ	προσώπων	αὐτοῦ,	εἰς	παῖσαν	πᾶσιν	καὶ
	இரண்டு-பேராக	முன்னே	முகத்திற்கு	தம்முடைய	-க்கு	எல்லா	பட்டணத்திற்கும்	மற்றும்
	G1417	G4253	G4383	G0846	G1519	G3956	G4172	G2532
	τόσον	οἷ	ῥημῶν	αὐτὸς	ἔρχεσθαι.			
	இடத்திற்கும்	எங்கே	போகவிருந்தார்	அவர்	வர			
	G5117	G3739	G3195	G0846	G2064			

இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.

2	ἔλεγεν	δὲ	παρὸς	αὐτοὺς,	ὁ	μὲν	θερισμὸς	παλῶς;
	சொன்னார்	-பின்	-நோக்கி	அவர்களை	-	நிச்சயமாக	அறுவடை	மிகுதியானது
	G3004	G1161	G4314	G0846	G3588	G3303	G2326	G4183
	οἱ	δὲ	ἐργάται	ὀλίγοι.	δεδίθητε	οἷν		
	-	ஆனால்	வேலையாட்கள்	கொஞ்சமானவர்கள்	வேண்டிக்கொள்ளுங்கள்	ஆகையால்		
	G3588	G1161	G2040	G3641	G1189	G3767		
	τοῦ	Κυρίου	τοῦ	θερισμοῦ,	ὅπως	ἐργάτας	ἐκβῆλη	εἰς
	-	ஆண்டவரிடத்தில்	-	அறுவடையின்	-ஆக	வேலையாட்களை	அனுப்பும்படி	-க்கு
	G3588	G2962	G3588	G2326	G3704	G2040	G1544	G1519
	τὸν	θερισμὸν	αὐτοῦ.					
	-	அறுவடைக்குள்	தம்முடைய					
	G3588	G2326	G0846					

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ குறைவு; ஆகவே, அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.

3	ὑπάγετε;	ἰδοὺ,	ἀποστέλλω	ὑμᾶς	ὡς	ἄρνας	ἐν	μέσῳ
	போங்கள்	இதோ	அனுப்புகிறேன்	உங்களை	-போல	ஆட்டுக்குட்டிகளை	-ல்	நடுவில்
	G5217	G3708	G0649	G4771	G5613	G0704	G1722	G3319

λύκων.

ஓநாய்களின்

[G3074](#)

புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.

4	μη சூடாது G3361	βασάζετε எடுத்துக்கொண்டுபோங்கள் G0941	βιλλάντων, பணப்பையை G0905	μη சூடாது G3361	πάραν, சாமான்பையை G4082	μη சூடாது G3361
	πάοδηματα; பாதரட்சைகளை G5266	καὶ மற்றும் G2532	μηδένα ஒருவரையும் G3367	κατὰ τῆν -ல் - G2596 G3588	ὄδον வழியில் G3598	ἄσαρσησθε. வணக்கம்-சொல்லாதிருங்கள் G0782

பணப்பையையும் பயணப்பையையும் காலணிகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வாழ்த்திப் பேசவும் வேண்டாம்.

5	εἰς -க்குள் G1519	ῆν எந்த G3739	δ' -ஆவது G1161	ἄν -என்றாலும் G0302	εἰσέλθητε பிரவேசிப்பீர்களோ G1525	οἰκίαν, வீட்டிற்குள் G3614	παῶτων முதலாவது G4412
	λέγετε சொல்லுங்கள் G3004	Εἰρήνη சமாதானம் G1515	τῷ - G3588	οἴκῳ வீட்டிற்கு G3624	τοῦτο. இந்த G3778		

ஒரு வீட்டில் பிரவேசிக்கும்போது: இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள்.

6	καὶ மற்றும் G2532	ἄν ஒருவேளை G1437	ἐκεῖ அங்கே G1563	ῆ இருந்தால் G1510	πῶς மகன் G5207	εἰρήνης, சமாதானத்தின் G1515	ἐπινανααρήσεται தங்கியிருக்கும் G1879	ἐὰν -மேல் G1909
	ἀπὸν அவன்மேல் G0846	ῆ - G3588	εἰρήνη சமாதானம் G1515	ἔμῳ; உங்களுடைய G4771	εἰ ஒருவேளை G1487	δὲ -இல்லாவிட்டால் G1161		
	μή' ἔ, இல்லையென்றால் G1490	ἐφ' -மேல் G1909	ἔμῳ உங்களிடத்திற்கு G4771	ἀνακάλυψε. திரும்பிவரும் G0344				

சமாதானத்திற்கு தகுதியானவன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.

7	ἐν -ல் G1722	ἀπὸ அங்கே G0846	δὲ -பின் G1161	τῆ - G3588	οἰκίᾳ வீட்டிலே G3614	μὲνετε, தங்கியிருங்கள் G3306	ἐσθίοντες புசித்தும் G2068	καὶ மற்றும் G2532	πίνοντες குடித்தும் G4095
	τὰ - G3588	παρ' -இடத்தில் G3844	ἀπὸν; அவர்களுடைய G0846	ἄξιός தகுதியுள்ளவன் G0514	ὑὰρ ஏனெனில் G1063	ὁ - G3588	ἐργάτης வேலையாள் G2040	τοῦ - G3588	
	μῶσθ கூலிக்கு G3408	ἀπὸν. தன்னுடைய G0846	μη வேண்டாம் G3361	μεταβίβετε மாறிப்போங்கள் G3327	ἐξ -இருந்து G1537	οἰκίᾳ வீட்டிலிருந்து G3614	εἰς -க்கு G1519		
	οἰκίαν. வீட்டிற்கு G3614								

அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைச் சாப்பிட்டுக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்கு தகுதியுடையவனாக இருக்கிறான். வீட்டிற்குவீடு போகாதீர்கள்.

8	καὶ	εἰς	ἦν	ὄν	παὼν	εἰσέρχησθε,	καὶ
	மற்றும்	-க்குள்	எந்த	-என்றாலும்	பட்டணத்திற்குள்	பிரவேசிப்பீர்களோ	மற்றும்
	G2532	G1519	G3739	G0302	G4172	G1525	G2532
	δέχονται		ἔρχονται	τὰ	παρατιθέμενα	ἕμῃν.	
	ஏற்றுக்கொள்வார்களோ		உங்களை	புசியுங்கள்	-	பரிமாறப்படுவதை	உங்களுக்கு
	G1209		G4771	G2068	G3588	G3908	G4771

பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு,

9	καὶ	θεραπεύετε	τοὺς	ἐν	αὐτῇ	ἁσθενεῖς,	καὶ
	மற்றும்	குணமாக்குங்கள்	-	-ல்	அதிலுள்ள	பிணியாளிகளை	மற்றும்
	G2532	G2323	G3588	G1722	G0846	G0772	G2532
	λέγετε	αὐτοῖς,	ἡγιασμένους	ἐφ'	ἕμῃν	ἢ	βασίλειά
	சொல்லுங்கள்	அவர்களிடத்தில்	சமீபமாயிற்று	-மேல்	உங்களிடத்தில்	-	ராஜ்யம்
	G3004	G0846	G1448	G1909	G4771	G3588	G0932
	τοῦ	Θεοῦ.					
	-	தேவனுடைய					
	G3588	G2316					

அந்த இடத்திலுள்ள நோயாளிகளைச் சுகமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.

10	εἰς	ἦν	δ'	ὄν	παὼν	εἰσέλθητε,	καὶ
	-க்குள்	எந்த	-ஆவது	-என்றாலும்	பட்டணத்திற்குள்	பிரவேசிப்பீர்களோ	மற்றும்
	G1519	G3739	G1161	G0302	G4172	G1525	G2532
	μὴ	δέχονται	ἕμῃν	ἐξέλθόντες	εἰς	τὰς	πλάτειάς
	இல்லை	ஏற்றுக்கொள்ளாமல்	உங்களை	புறப்பட்டு	-க்கு	-	வீதிகளிலே
	G3361	G1209	G4771	G1831	G1519	G3588	G4113
							αὐτῆς,
							அதனுடைய
							G0846
	εἴπατε,						
	சொல்லுங்கள்						
	G3004						

எந்தவொரு பட்டணத்திலும் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:

11	Καὶ	τὸν	κοινωρτὸν,	τὸν	κολληθέντα	ἕμῃν	ἐκ	τῆς
	-	-	தூசியையும்	-	ஒட்டியிருக்கிற	எங்களுக்கு	-இருந்து	-
	G2532	G3588	G2868	G3588	G2853	G1473	G1537	G3588
	παύεω	ἕμῃν	εἰς	τοὺς	παόδας,	ἀπομασσομέθια		
	பட்டணத்திலிருந்து	உங்களுடைய	-ல்	-	பாதங்களில்	துடைத்துப்போடுகிறோம்		
	G4172	G4771	G1519	G3588	G4228	G0631		
	ἕμῃν;	παρῶν	τοῦτο	γινώσκετε,		ὅτι	ἡγιασμένους	
	உங்களுக்கு-எதிராக	ஆனாலும்	இதை	அறிந்துகொள்ளுங்கள்		-என்று	சமீபமாயிற்று	
	G4771	G4133	G3778	G1097		G3754	G1448	
	ἢ	βασίλειά	τοῦ	Θεοῦ.				
	-	ராஜ்யம்	-	தேவனுடைய				
	G3588	G0932	G3588	G2316				

எங்களின் பாதத்தில் ஒட்டியுள்ள உங்களுடைய பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாகத் துடைத்துப்போடுகிறோம்; ஆனாலும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.

- 12 λέγω, ἔσται, ὅτι, Σοδομοῖς, ἐν, τῇ, ῥήματι, ἐκεῖνη,
 சொல்லுகிறேன், உங்களுக்கு, -என்று, சோதோமுக்கு, -ல், - நாளிலே, அந்த
[G3004](#) [G4771](#) [G3754](#) [G4670](#) [G1722](#) [G3588](#) [G2250](#) [G1565](#)
- ἀνεκτότερον, ἔσται, ἢ, τῇ, πόλει, ἐκεῖνη.
 பொறுக்கக்கூடியதாயிருக்கும், இருக்கும், -விட, - பட்டணத்திற்கு, அந்த
[G0414](#) [G1510](#) [G2228](#) [G3588](#) [G4172](#) [G1565](#)

அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட அந்த நாளிலே சோதோம் பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

- 13 Οὐαί σοι, Χοραζῖν! οὐαί σοι, Βηθσαῖδά! ὅτι
 ஐயோ உனக்கு, கொராசீனே! ஐயோ உனக்கு, பெத்சாயிதாவே! ஏனெனில்
[G3759](#) [G4771](#) [G5523](#) [G3759](#) [G4771](#) [G0966](#) [G3754](#)
- εἰ, ἐν, Τύρω, καὶ, Σιδῶνι, ἐγενήθησαν, αἱ
 ஒருவேளை, -ல், தீரு-விலும், மற்றும், சீதோன்-விலும், செய்யப்பட்டிருந்தால், -
[G1487](#) [G1722](#) [G5184](#) [G2532](#) [G4605](#) [G1096](#) [G3588](#)
- ὑπνάμειν, αἱ, γενόμενα, ἐν, ἔμψυ, πόλιν, ἀν, ἐν, οὐκ
 அற்புதங்கள், - நடந்த, -ல், உங்களிடத்தில், முன்பே, - -ல், இரட்டிலும்
[G1411](#) [G3588](#) [G1096](#) [G1722](#) [G4771](#) [G3819](#) [G0302](#) [G1722](#) [G4526](#)
- καὶ, σαοδῖν, καθ' ἡμέραν, μετενοήσαν.
 மற்றும், சாம்பலிலும், உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்
[G2532](#) [G4700](#) [G2521](#) [G3340](#)

கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுதே சணல் ஆடைகளை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.

- 14 ἄλλοι, Τύρω, καὶ, Σιδῶνι, ἀνεκτότερον
 ஆனாலும், தீரு-வுக்கும், மற்றும், சீதோன்-னுக்கும், பொறுக்கக்கூடியதாயிருக்கும்
[G4133](#) [G5184](#) [G2532](#) [G4605](#) [G0414](#)
- ἔσται, ἐν, τῇ, κρῖσει, ἢ, ἔμψυ.
 இருக்கும், -ல், - நியாயத்தீர்ப்பிலே, -விட, உங்களுக்கு
[G1510](#) [G1722](#) [G3588](#) [G2920](#) [G2228](#) [G4771](#)

நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும்.

- 15 καὶ, οὐ, Καθαρναούμ, μὴ, ἔωρ, οὐρανοῦ, ἔωρ, ἔωρ
 மற்றும், நீ, கப்பர்நகூமே, - -வரை, வானத்தின், உயர்த்தப்படுவாயோ, -வரை
[G2532](#) [G4771](#) [G2584](#) [G3361](#) [G2193](#) [G3772](#) [G5312](#) [G2193](#)
- τοῦ, ὄρου, καταβήσῃ.
 - பாதாளத்தின், தள்ளப்படுவாய்
[G3588](#) [G0086](#) [G2597](#)

வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,

16	Ὅ - G3588	ἀκούων கேட்கிறவன் G0191	ἔμυον, உங்களுக்கு G4771	ἐμὸν என்னுடைய G1473	ἀκούει; -சொல்-கேட்கிறான் G0191	καὶ மற்றும் G2532	ὁ - G3588	
		ἀθροῦν புறக்கணிக்கிறவன் G0114	ἔμυον, உங்களை G4771	ἐμὸν என்னை G1473	ἀθροῦν; புறக்கணிக்கிறான் G0114	ὁ - G3588	δὲ -ஆனால் G1161	ἐμὸν என்னை G1473
		ἀθροῦν, புறக்கணிக்கிறவன் G0114	ἀθροῦν புறக்கணிக்கிறான் G0114	τὸν - G3588	ἀποσταλάτω அனுப்பினவரை G0649	με. என்னை G1473		

சீடர்களை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.

17	Ἰπέρσπεσαν திரும்பிவந்தார்கள் G5290	δὲ -பின் G1161	οἱ - G3588	ἐβδόμηκοντα எழுபது G1440	«δύο» இரண்டு-பேர் G1417	μετὰ -உடன் G3326	χαραῖς, சந்தோஷத்தோடே G5479		
	λέγοντες, சொல்லி G3004	Κύριε, ஆண்டவரே G2962	καὶ -கூட G2532	τὰ - G3588	δαιμόνια பிசாசுகளும் G1140	ὑποτάσσεται கீழ்ப்படிகின்றன G5293	ἡμῖν, எங்களுக்கு G1473	ἐν -ல் G1722	τῷ - G3588
	ὄνοματι நாமத்தினாலே G3686	σοῦ. உம்முடைய G4771							

பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.

18	εἶπεν சொன்னார் G3004	δὲ -பின் G1161	αὐτοῖς, அவர்களிடத்தில் G0846	Ἐθεώρουσιν பார்த்தேன் G2334	τὸν - G3588	Σατάνην சாத்தான் G4567	ὡς -போல G5613
	ἀσπλαγῆν மின்னலைப்போல G0796	ἐκ -இருந்து G1537	τοῦ - G3588	ὄφρα வானத்திலிருந்து G3772	πασόντα. விழுவதை G4098		

அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.

19	ἰδὼν, இதோ G3708	δεδῶκα கொடுத்திருக்கிறேன் G1325	ἔμυον உங்களுக்கு G4771	τῆν - G3588	ἐξουσίαν அதிகாரத்தை G1849	τοῦ - G3588		
	πατέρι மிதிக்கும்-அதிகாரத்தை G3961	ἐπὶ -மேல் G1883	ὄφρα பாம்புகளின்-மேலும் G3789	καὶ மற்றும் G2532	σκορπίων, தேள்களின்-மேலும் G4651	καὶ மற்றும் G2532		
	ἐπὶ -மேல் G1909	πᾶσαν எல்லா G3956	τῆν - G3588	δύναμιν வல்லமையின்-மேலும் G1411	τοῦ - G3588	ἐχθροῦ, சத்துருவின் G2190	καὶ மற்றும் G2532	ὀπίθεν ஒன்றும் G3762
	ἔμυον உங்களுக்கு G4771	ὀ இல்லை G3756	μὴ ஒருபோதும் G3361	ἀδικήσῃ. தீங்கு-செய்யாது G0091				

இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது.

20	παλῆν ஆனாலும் G4133	ἐν -ல் G1722	τοῦτω இதிலே G3778	μὴ வேண்டாம் G3361	χαίρετε, சந்தோஷப்படுங்கள் G5463	ὅτι -என்று G3754	τὰ - G3588	πνεύματα ஆவிகள் G4151
	ὑμῖν உங்களுக்கு G4771	ὑποτάσσεται; கீழ்ப்படிகின்றன-என்று G5293		χαίρετε சந்தோஷப்படுங்கள் G5463	δὲ -ஆனால் G1161	ὅτι -என்று G3754	τὰ - G3588	
	ὄνοματα நாமங்கள் G3686	ὑμῶν உங்களுடைய G4771	ἐνγύραται எழுதப்பட்டிருக்கின்றன G1449	ἐν -ல் G1722	τοῖς - G3588	ὄρανοις. பரலோகங்களிலே G3772		

ஆனாலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.

21	Ἐν -ல் G1722	ἀπὸ τῆς அப்பொழுது G0846	τῆς - G3588	ῥῆσος, நேரத்திலே G5610	ῆγαλλιάσατο களிகூர்ந்தார் G0021	[ἐν] -ல் G1722	τῷ - G3588	Πνεύματι ஆவியினாலே G4151	τῷ - G3588
	Ἄγιος, பரிசுத்த G0040	καὶ மற்றும் G2532	εἶπεν, சொன்னார் G3004	Ἐξομολογοῦμαι ஸ்தோத்திரிக்கிறேன் G1843	σοι, உம்மை G4771	Πάτερ, பிதாவே G3962	Κύριε ஆண்டவரே G2962	τοῦ - G3588	
	ὄρανοῦ வானத்தின் G3772	καὶ மற்றும் G2532	τῆς - G3588	γῆς, பூமியின் G1093	ὅτι -என்று G3754	ἀπέκρουσας மறைத்தீர் G0613	ταῦτα இவைகளை G3778	ἀπὸ -இடமிருந்து G0575	
	σοφῶν ஞானிகளிடமிருந்தும் G4680	καὶ மற்றும் G2532	σοφῶν, புத்திசாலிகளிடமிருந்தும் G4908		καὶ மற்றும் G2532	ἀπεκάλυψας வெளிப்படுத்தினீர் G0601			
	ἀπὸ அவைகளை G0846	νηαῖος; குழந்தைகளுக்கு G3516	ναί, ஆம் G3483	ὁ - G3588	Πατήρ, பிதாவே G3962	ὅτι -ஏனெனில் G3754	ὄψωας இவ்விதமாக G3779		
	ἐδόκῖα தயவுள்ள-சித்தம் G2107	ἐγένετο ஆயிற்று G1096	ἔμπροσθεν -முன் G1715	σοι. உம்முடைய G4771					

அந்தநேரத்தில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.

22	πάντα எல்லாம் G3956	μοι எனக்கு G1473	παρεδόθη ஒப்புக்கொடுக்கப்பட்டது G3860	ὑπὸ -ஆல் G5259	τοῦ - G3588	Πατρὸς பிதாவினால் G3962	μου, என்னுடைய G1473				
	καὶ மற்றும் G2532	ὁδῆς ஒருவனும் G3762	γινώσκει அறியான் G1097	τίς யார் G5101	ἐστιν என்று G1510	ὁ - G3588	Υἱός, குமாரன் G5207	εἰ -தவிர G1487	μὴ அல்லாமல் G3361	ὁ - G3588	
	Πατήρ; பிதா G3962	καὶ மற்றும் G2532	τίς யார் G5101	ἐστιν என்று G1510	ὁ - G3588	Πατήρ, பிதா G3962	εἰ -தவிர G1487	μὴ அல்லாமல் G3361	ὁ - G3588	Υἱός, குமாரன் G5207	καὶ மற்றும் G2532
	ᾧ யாருக்கு G3739	ἐὼν -ஒருவேளை G1437	βούληται விரும்புகிறாரோ G1014	ὁ - G3588	Υἱός குமாரன் G5207	ἀποκαλύψαι. வெளிப்படுத்த G0601					

சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாதவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.

- 23 **Kaì** **στραφεῖς** **παρὸς** **τοὺς** **μαθητὰς** **κατ’** **ἰδίαν,** **εἶπεν,**
 மற்றும் திரும்பி -நோக்கி - சீடர்களிடத்தில் -ல் தனிமையிலே சொன்னார்
[G2532](#) [G4762](#) [G4314](#) [G3588](#) [G3101](#) [G2596](#) [G2398](#) [G3004](#)
- Μακάριοι** **οἱ** **ὀφθαλμοὶ** **οἱ** **βλέποντες** **ἃ** **βλέπετε!**
 பாக்கியவான்கள் - கண்கள் - பார்க்கிற - நீங்கள்-பார்க்கிறவைகளை
[G3107](#) [G3588](#) [G3788](#) [G3588](#) [G0991](#) [G3739](#) [G0991](#)

பின்பு தமது சீடரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணும் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.

- 24 **λέγω** **γὰρ** **ὑμῖν,** **ὅτι** **πολλοὶ** **προφῆται** **καὶ**
 சொல்லுகிறேன் ஏனெனில் உங்களுக்கு -என்று அநேக தீர்க்கதரிசிகளும் மற்றும்
[G3004](#) [G1063](#) [G4771](#) [G3754](#) [G4183](#) [G4396](#) [G2532](#)
- βασίλεις** **ἠθελήσαν** **ἰδεῖν** **ἃ** **ὑμεῖς** **βλέπετε,** **καὶ**
 ராஜாக்களும் விரும்பினார்கள் காண - நீங்கள் காண்கிறவைகளை ஆனால்
[G0935](#) [G2309](#) [G3708](#) [G3739](#) [G4771](#) [G0991](#) [G2532](#)
- ὁὐκ** **εἶδαν;** **καὶ** **ἀκοῦσα** **ἃ** **ἀκούετε,** **καὶ**
 இல்லை கண்டதில்லை மற்றும் கேட்க - நீங்கள்-கேட்கிறவைகளை ஆனால்
[G3756](#) [G3708](#) [G2532](#) [G0191](#) [G3739](#) [G0191](#) [G2532](#)
- ὁὐκ** **ἤκουσαν.**
 இல்லை கேட்டதில்லை
[G3756](#) [G0191](#)

அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

- 25 **Kaì** **ἰδὼς,** **νομικός** **τις** **ἀνέστη,** **ἐκπαίδεῦσεν** **αὐτὸν,**
 மற்றும் இதோ நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து சோதிக்கும்படி அவரை
[G2532](#) [G3708](#) [G3544](#) [G5100](#) [G0450](#) [G1598](#) [G0846](#)
- λέγων,** **Διδάσκαλε,** **τί** **ποιήσας,** **ζῆλον** **αἰώνιον**
 சொல்லி போதகரே என்ன செய்து நித்தியஜீவனை நித்தியமான
[G3004](#) [G1320](#) [G5101](#) [G4160](#) [G2222](#) [G0166](#)
- κληρονομήσω?**
 சுதந்தரித்துக்கொள்வேன்
[G2816](#)

அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.

- 26 **ὁ** **δὲ** **εἶπεν** **παρὸς** **αὐτόν,** **Ἐν** **τῷ** **νόμῳ**
 - ஆனால் சொன்னார் -நோக்கி அவனிடத்தில் -ல் - நியாயப்பிரமாணத்தில்
[G3588](#) [G1161](#) [G3004](#) [G4314](#) [G0846](#) [G1722](#) [G3588](#) [G3551](#)
- τί** **υἱόγραπται?** **πῶς** **ἀναγινώσκεις?**
 என்ன எழுதியிருக்கிறது எப்படி வாசிக்கிறாய்
[G5101](#) [G1125](#) [G4459](#) [G0314](#)

அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.

27	ὁ - G3588	δὲ -அவன் G1161	ἀποκριθεὶς, பிரதியுத்தரமாக G0611	εἶπεν, சொன்னான் G3004	Ἀγαπήσεις அன்புகூருவாயாக G0025	Κύριον ஆண்டவராகிய G2962	τὸν - G3588			
	Θεόν G2316	σοῦ, உன்னுடைய G4771	ἐξ -இருந்து G1537	ὄλης முழு G3650	τῆς - G3588	καρδίας இருதயத்தோடும் G2588	σοῦ, உன்னுடைய G4771	καὶ மற்றும் G2532		
	ἐν -ல் G1722	ὄλη முழு G3650	τῆ - G3588	ψυχῆ ஆத்துமாவோடும் G5590	σοῦ, உன்னுடைய G4771	καὶ மற்றும் G2532	ἐν -ல் G1722	ὄλη முழு G3650	τῆ - G3588	ἰσχύϊ பலத்தோடும் G2479
	σοῦ, உன்னுடைய G4771	καὶ மற்றும் G2532	ἐν -ல் G1722	ὄλη முழு G3650	τῆ - G3588	διανοίᾳ மனதோடும் G1271	σοῦ; உன்னுடைய G4771	καὶ மற்றும் G2532	τὸν - G3588	
	πλησίων பிறனை G4139	σοῦ உன்னுடைய G4771	ὡς -போல G5613	σεαυτὸν. உன்னைப்போல G4572						

அவன் மறுமொழியாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புசெலுத்துவதுபோல அயலகத்தானிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.

28	εἶπεν சொன்னார் G3004	δὲ -பின் G1161	ἀπ' αὐτοῦ, அவனிடத்தில் G0846	Ὁρθῶς சரியாக G3723	ἀπακριθῆς. பிரதியுத்தரம்-சொன்னாய் G0611	τοῦτο இதை G3778	ποιεῖ, செய் G4160
	καὶ அப்பொழுது G2532	ζῆση. பிழைப்பாய் G2198					

அவர் அவனை நோக்கி: சரியாக பதில் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.

29	ὁ - G3588	δὲ ஆனால் G1161	θῆλον விரும்பி G2309	δικαιῶσαι நீதிமான்-ஆக்கிக்கொள்ள G1344	ἐαυτὸν, தன்னைத்தானே G1438	εἶπεν சொன்னான் G3004		
	παρὸς -நோக்கி G4314	τὸν - G3588	Ἰησοῦν, இயேசுவிடத்தில் G2424	καὶ பின் G2532	τίς யார் G5101	ἐστίν இருக்கிறான் G1510	μὲν என்னுடைய G1473	πλησίων? பிறன் G4139

அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாக இயேசுவை நோக்கி: எனக்கு அயலான் யார் என்று கேட்டான்.

30	ἔπαυσεν, எடுத்துக்கொண்டு G5274	ἔδωκε -பின் G1161	ὁ - G3588	Ἰησοῦς இயேசு G2424	εἶπεν, சொன்னார் G3004	Ἄνθρωπος மனுஷன் G0444	τις ஒருவன் G5100
	κατέβαιεν இறங்கிப்போனான் G2597	ἀπὸ -இருந்து G0575	Ἱεροσολήμ எருசலேமிலிருந்து G2419	εἰς -க்கு G1519	Ἱερὺς, எரிகோவுக்கு G2410	καὶ மற்றும் G2532	
	λησταῖς கள்ளர்கள்-கையில் G3027	περιέπεσεν, அகப்பட்டான் G4045	οἱ அவர்கள் G3739	καὶ - G2532	ἐκδύσαντες உரிந்துகொண்டு G1562	αὐτὸν, அவனை G0846	καὶ மற்றும் G2532
	πληγὰς அடிகளை G4127	ἐπαθύντες, போட்டு G2007	ἀπ' ἑαυτῶν, போய்விட்டார்கள் G0565	ἀφέντες விட்டு G0863	ῥυθμίζοντες. அரைசாவாக G2253		

இயேசு மறுமொழியாக: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும்போது கள்ளர்களுடைய கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய ஆடைகளை உரிந்துவிட்டு, அவனைக் காயப்படுத்தி குற்றியிராக விட்டுப்போனார்கள்.

- 31 κατὰ συγκυρίαν δὲ ἱερεὺς τις κατέβηκεν ἐν τῇ
-படி தற்செயலாக -பின் ஆசாரியன் ஒருவன் இறங்கிவந்தான் -ல் -
[G2596](#) [G4795](#) [G1161](#) [G2409](#) [G5100](#) [G2597](#) [G1722](#) [G3588](#)
- ὁ δὲ ἐκέλευ, καὶ ἰδὼν αὐτὸν ἀνταπαρῆλαθεν;
வழியிலே அந்த மற்றும் கண்டு அவனை மறுபக்கமாய்-போய்விட்டான்
[G3598](#) [G1565](#) [G2532](#) [G3708](#) [G0846](#) [G0492](#)

அப்பொழுது தற்செயலாக ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.

- 32 ὁμοίως δὲ καὶ Λεவிτῆς [γενόμενος] κατὰ τὸν τόπον,
அவ்வண்ணமே -மேலும் - லேவியனும் வந்து -ல் - இடத்திற்கு
[G3668](#) [G1161](#) [G2532](#) [G3019](#) [G1096](#) [G2596](#) [G3588](#) [G5117](#)
- ἐλθὼν καὶ ἰδὼν, ἀνταπαρῆλαθεν.
வந்து மற்றும் கண்டு மறுபக்கமாய்-போய்விட்டான்
[G2064](#) [G2532](#) [G3708](#) [G0492](#)

அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.

- 33 Σαμαρίτης δὲ τις ὀδύβων ἦλθεν κατ' αὐτὸν, καὶ
சமாரியன் -ஆனால் ஒருவன் பயணம்-செய்து வந்தான் -ல் அவனிடத்தில் மற்றும்
[G4541](#) [G1161](#) [G5100](#) [G3593](#) [G2064](#) [G2596](#) [G0846](#) [G2532](#)
- ἰδὼν ἐσταλαχυσίθη,
கண்டு மனதுருகினான்
[G3708](#) [G4697](#)

பின்பு சமாரியன் ஒருவன் பயணமாக வரும்போது, அவனைக் கண்டு, மனதுருகி,

- 34 καὶ παροελθὼν, κατέδησεν τὰ τράματα αὐτοῦ, ἐπαχέων
மற்றும் சேர்ந்துவந்து கட்டினான் - காயங்களை அவனுடைய ஊற்றி
[G2532](#) [G4334](#) [G2611](#) [G3588](#) [G5134](#) [G0846](#) [G2022](#)
- ἔλαιον καὶ ὄϊνον; ἐπαβιβάσαδ δὲ αὐτὸν ἐπὶ τὸ
எண்ணெயையும் மற்றும் திராட்சரசத்தையும் ஏற்றிவைத்து -பின் அவனை -மேல் -
[G1637](#) [G2532](#) [G3631](#) [G1913](#) [G1161](#) [G0846](#) [G1909](#) [G3588](#)
- ἶδιον κτηνος, ἦγαγεν αὐτὸν εἰς πανδοχεῖον,
தன்னுடைய வாகனத்தின்-மேல் கொண்டுபோனான் அவனை -க்கு சத்திரத்திற்கு
[G2398](#) [G2934](#) [G0071](#) [G0846](#) [G1519](#) [G3829](#)
- καὶ ἐπεμείθη αὐτοῦ.
மற்றும் பராமரித்தான் அவனை
[G2532](#) [G1959](#) [G0846](#)

அருகில் வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் பூசி, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.

35 καὶ ἔτι τῆν αὐρῶν, ἐκβαλὼν «δύο δηνάρια», ἔδωκεν
 மற்றும் -ல் - மறுநாளிலே எடுத்து இரண்டு வெள்ளிக்காசுகளை கொடுத்தான்
[G2532](#) [G1909](#) [G3588](#) [G0839](#) [G1544](#) [G1417](#) [G1220](#) [G1325](#)

τῷ πανδοχεῖ, καὶ εἶπεν, Ἐπιμελήθητι αὐτοῦ, καὶ ὄ
 - சத்திரக்காரனிடத்தில் மற்றும் சொன்னான் பராமரி அவனை மற்றும் -
[G3588](#) [G3830](#) [G2532](#) [G3004](#) [G1959](#) [G0846](#) [G2532](#) [G3739](#)

τι δὲν προσδιδάσκει, ἐν τῷ
 எவ்வளவு -ஆனாலும் அதிகமாய்ச்-செலவழித்தாலும் நான் -ல் -
[G5100](#) [G0302](#) [G4325](#) [G1473](#) [G1722](#) [G3588](#)

ἐπιμελήθητι, με δαπάνησον σοι.
 திரும்பிவரும்போது - திருப்பிக்கொடுப்பேன் உனக்கு
[G1880](#) [G1473](#) [G0591](#) [G4771](#)

மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தானுடைய கையில் கொடுத்து: நீ இவனை கவனித்துக்கொள், அதிகமாக ஏதாவது இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.

36 τίς τοῦτων τῶν τρυφῶν πλεονέκτημα δόκει σοι
 யார் இவர்களில் - மூன்றுபேரில் பிறனாக நினைக்கிறாய் உனக்கு
[G5101](#) [G3778](#) [G3588](#) [G5140](#) [G4139](#) [G1380](#) [G4771](#)

ὅτι, τοῦ ἐμαυτοῦ εἰς τοὺς ληστὰς;
 ஆனான்-என்று - அகப்பட்டவனுக்கு -ல் - கள்ளர்கள்-கையில்
[G1096](#) [G3588](#) [G1706](#) [G1519](#) [G3588](#) [G3027](#)

இப்படியிருக்க, கள்ளர்கள் கைகளில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அயலாகத்தானாக இருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.

37 ὁ δὲ εἶπεν, Ὁ ποιητὰς τὸ ἔλεος μετ' αὐτοῦ.
 - -அவன் சொன்னான் - செய்தவன் - இரக்கத்தை -உடன் அவனுக்கு
[G3588](#) [G1161](#) [G3004](#) [G3588](#) [G4160](#) [G3588](#) [G1656](#) [G3326](#) [G0846](#)

εἶπεν δὲ αὐτῷ ὁ Ἰησοῦς, Πορεύου καὶ σὺ ποίη
 சொன்னார் -பின் அவனிடத்தில் - இயேசு போ மற்றும் நீயும் செய்
[G3004](#) [G1161](#) [G0846](#) [G3588](#) [G2424](#) [G4198](#) [G2532](#) [G4771](#) [G4160](#)

ὁμοίως,
 அவ்வண்ணமே
[G3668](#)

அதற்கு அவன்: அவனுக்கு இரக்கம் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும்போய் அந்தப்படியே செய் என்றார்.

38 Ἐν δὲ τῷ πορεύεσθαι αὐτοῦ, αὐτὸς εἰσηλθὼν εἰς
 -ல் -பின் - போகும்போது அவர்கள் அவர் பிரவேசித்தார் -க்குள்
[G1722](#) [G1161](#) [G3588](#) [G4198](#) [G0846](#) [G0846](#) [G1525](#) [G1519](#)

κώμην τινα; ἡσθη δὲ τις ὄνοματι Μάρθα,
 கிராமத்திற்குள் ஒரு ஸ்திரீ -பின் ஒருத்தி நாமம்-உடைய மார்த்தாள்
[G2968](#) [G5100](#) [G1135](#) [G1161](#) [G5100](#) [G3686](#) [G3136](#)

ἔφη, αὐτὸν πῶς τῆν οἰκίαν.
 ஏற்றுக்கொண்டான் அவரை -க்குள் - வீட்டிற்குள்
[G5264](#) [G0846](#) [G1519](#) [G3588](#) [G3614](#)

பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.

39 καὶ τῆς ἴν ἄδελφὴ καλουμένη Μαριάμ, ἣ καὶ
மற்றும் இவளுக்கு இருந்தாள் சகோதரி அழைக்கப்பட்ட மரியாள் அவள் -கூட
[G2532](#) [G3592](#) [G1510](#) [G0079](#) [G2564](#) [G3137](#) [G3739](#) [G2532](#)

παρακαθεσθεῖσα παρὸς τοὺς πόδας τοῦ Κυρίου,
உட்கார்ந்துகொண்டு -ல் - பாதங்களில் - ஆண்டவருடைய
[G3869](#) [G4314](#) [G3588](#) [G4228](#) [G3588](#) [G2962](#)

ἤκουεν τὸν λόγον αὐτοῦ.
கேட்டுக்கொண்டிருந்தாள் - வார்த்தையை அவருடைய
[G0191](#) [G3588](#) [G3056](#) [G0846](#)

அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

40 ἡ δὲ Μάρθα περιεσπᾶτο παρὶ πολλῆς διακονίας;
- ஆனால் மார்த்தாள் கவலைப்பட்டாள் -குறித்து மிகுந்த ஊழியத்தைக்-குறித்து
[G3588](#) [G1161](#) [G3136](#) [G4049](#) [G4012](#) [G4183](#) [G1248](#)

ἐπιστάσα δὲ, εἶπεν, Κύριε, ὅτι μὲν εἶ, σοι, ὅτι
சேர்ந்துவந்து -பின் சொன்னாள் ஆண்டவரே இல்லையா கவலை உமக்கு -என்று
[G2186](#) [G1161](#) [G3004](#) [G2962](#) [G3756](#) [G3199](#) [G4771](#) [G3754](#)

ἡ ἄδελφὴ μου μόνην με κατέλειπεν διακονεῖν?
- சகோதரி என்னுடைய தனியாக என்னை விட்டுவிட்டாள் ஊழியம்-செய்ய
[G3588](#) [G0079](#) [G1473](#) [G3441](#) [G1473](#) [G2641](#) [G1247](#)

εἶπε ὁὖν αὐτῇ ἵνα μου συναντιλάβῃται!
சொல்லும் ஆகையால் அவளிடத்தில் -ஆக எனக்கு உதவி-செய்யும்படி
[G3004](#) [G3767](#) [G0846](#) [G2443](#) [G1473](#) [G4878](#)

மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.

41 ἀποκριθεὶς δὲ, εἶπεν αὐτῇ ὁ Κύριος, Μάρθα,
பிரதியுத்தரமாக -பின் சொன்னார் அவளிடத்தில் - ஆண்டவர் மார்த்தாளே
[G0611](#) [G1161](#) [G3004](#) [G0846](#) [G3588](#) [G2962](#) [G3136](#)

Μάρθα, μεριμνᾷς καὶ θοροβιάζῃ παρὶ
மார்த்தாளே கவலைப்படுகிறாய் மற்றும் தொந்தரவுப்படுகிறாய் -குறித்து
[G3136](#) [G3309](#) [G2532](#) [G2350](#) [G4012](#)

πολλά;
அநேக-காரியங்களைக்-குறித்து
[G4183](#)

இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

42 ὁλίγων δὲ ἐστιν χρεῖα; ἡ ἐνός Μαριάμ ἡ δὲ
கொஞ்சமான -ஆனால் இருக்கிறது தேவை அல்லது ஒன்றே மரியாள் ஏனெனில்
[G3641](#) [G1161](#) [G1510](#) [G5532](#) [G2228](#) [G1520](#) [G3137](#) [G1063](#)

τῆν ἀγαθὴν μερῶν ἐξελέξατο, ἥτις ὀκ
- நல்ல பங்கை தெரிந்துகொண்டாள் அது இல்லை
[G3588](#) [G0018](#) [G3310](#) [G1586](#) [G3748](#) [G3756](#)

ἀφαιρέσεται αὐτῆς.
எடுத்துக்கொள்ளப்படுவதில்லை அவளிடத்திலிருந்து
[G0851](#) [G0846](#)

| தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.